



69

**CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY**  
Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road, Egmore,  
Chennai - 600 008  
Phone : 28414855 Fax: 91-044-28548416  
E-mail: mscmda@tn.gov.in  
Web site: www.cmdachennai.gov.in.

File No. : **CMDA/PP/NHRB/S/0291/2022**

Date : 01/07/2022

To  
The Principle Chief Engineer,  
Greater Chennai Corporation,  
Chennai-3.  
Sir,

Sub: CMDA-Area plans Unit - 'B' Channel (South)- Planning Permission Application is for the proposed construction of Stilt Floor + 4 Floors + 5th Floor(part) Residential building with 5 Dwelling units(17.90m height) availing premium FSI at New Door No: 55 (originally Plot No: 18), old door No.18,Vasantha Avenue, (MRC Nagar Main Road) MRC Nagar, Raja Annamalaipuram, Chennai-600028 in RS.No.4287/3(part) &4288/7(part), New R.S.No.4287/35, Block No.94 of Mylapore Village within the limits of Greater Chennai Corporation- Approved and forwarded to Local Body for issue of Building Permit - Reg

- Ref: 1. Planning Permission Application received in SBC No. CMDA/PP/NHRB/S/0291/2022, dated 13.06.2022.
2. G.O.Ms.No.86, H&UD Department dated 28.03.2012.
3. G.O.Ms.No.78, H&UD Department dated 4.5.2017
4. G.O.Ms.No.85, H&UD Department dated 16.5.2017.
5. Govt. letter No.6188/UD4(3)/2017-8 received from H&UD Dept. dated 13.6.2017.
6. G.O.MS.No.18, Municipal Administration & Water Supply (MA-I) Dept, dated 04.02.2019.
7. WP (MD) No.8948 of 2019 & WMP (MD) Nos.6912 & 6913 /2019 dated 12.04.2019.
8. This office DC advice letter sent through online on 23.06.2022.
9. Applicant paid the DC and other charges to CMDA through online on 27.06.2022.

The Planning Permission Application is for the proposed construction of Stilt Floor + 4 Floors + 5th Floor(part) Residential building with 5 Dwelling units(17.90m height) availing premium FSI at New Door No: 55,(originally Plot No: 18), old door No.18, Vasantha Avenue, (MRC Nagar Main Road) MRC Nagar, Raja Annamalaipuram, Chennai-600028 in RS.No.4287/3 (part) & 4288/7(part), New R.S.No.4287/35, Block No.94 of Mylapore Village within the limits of Greater Chennai Corporation received in the reference 1st cited has been examined and Planning Permission is issued subject to the conditions put forth by CMDA in the reference 8th cited.

2. The applicant has remitted the following charges in the reference cited.

Sl. No.	Charges	Total Amount	Amount remitted in Receipt No. and Dated
I	Scrutiny Fees	Rs.1,755.00	CMDA/PP/Ch/7837/2022 & dt. : 20 June, 2022
II	Scrutiny Fees	Rs.3,510.00	CMDA/PP/Ch/7737/2022 & dt. : 11 June, 2022
III	Balance Scrutiny Fees	Rs.2,000.00	CMDA/PP/Ch/7884/2022 & dt. : 27 June, 2022

IV	Development charges for land per Sq. m. And Development charges for building per Sq. m.	Rs.21,500.00	CMDA/PP/Ch/7884/2022 & dt. : 27 June, 2022
V	Security Deposit for Building	Rs.3,30,000.00	CMDA/PP/Ch/7884/2022 & dt. : 27 June, 2022
VI	Security Deposit for Display Board	Rs. 10,000.00	CMDA/PP/Ch/7884/2022 & dt. : 27 June, 2022
VII	I & A Charge	Rs.5,34,000.00	CMDA/PP/Ch/7884/2022 & dt. : 27 June, 2022
VIII	Premium FSI Charges	Rs.2,14,40,000.00	CMDA/PP/Ch/7884/2022 & dt. : 27 June, 2022
IX	IDC - CMWSSB (For sewerred area only)	Rs.3,83,000.00	CMDA/PP/Ch/7884/2022 & dt. : 27 June, 2022
X	Flag Day Charge	Rs.500.00	CMDA/PP/Ch/7884/2022 & dt. : 27 June, 2022

3. Two sets of approved Plans are Numbered as **OL-PP/NHRB/0007/2022** dated **01 July, 2022** in **Planning Permit No. OL-00007** are sent herewith. The **Planning Permit** is valid for the period from **01 July, 2022 to 30 June, 2030**.
4. The Local Body is requested to ensure water supply and sewerage disposal facility for the proposal before issuing building Permit. It shall be ensured that all wells, overhead tanks are hermitically sealed with properly protected vents to avoid mosquito menace. Non provision of rain water harvesting structures shown in the approved plan to the satisfaction of the Authority will also be considered as a deviation to the approved plan and violation of Tamil Nadu Combined Development Building Rule 2019 and enforcement action will be taken against such development.
5. The Planning Permission for buildings is issued in accordance with the provisions of the Town & Country Planning Act, 1971 and the rules made there under. All other statutory clearance as applicable to this project shall be obtained by the project proponent from the competent Authority. The Town & Country Planning Act provision does not cover the Structural Stability aspect of the building including the safety during the construction. However, these aspects are covered under the provisions of the Local Bodies Act.
6. As far as, the Structural Stability aspect of the building is concerned, it falls within the jurisdiction of the Local Body concerned as stated in the Building Rules under the respective Local Body Act 1920, such as Madras City Municipal Corporation Act 1919, Tamil Nadu District Municipality Act, 1924, Tamil Nadu Panchayat Act, 1994. The Planning Permission issued under the provision of Tamil Nadu Town & Country Planning Act 1971, does not cover the Structural Stability aspect. However, it is the sole responsibility of the applicant / developer /Power Agent and the Structural Engineers / License Engineer / Architects who has signed in the plan to ensure the safety during construction and after construction and also for the continued structural stability of the buildings. In this regard, applicant along with the Architect and Structural Engineer and Construction Engineer has furnished necessary undertakings for Structural Design Sufficiency as well as for supervision in the prescribed formats.
7. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before Issuing Planning Permission for any development, CMDA in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA ) furnished by the applicant along with his /her application to prove the same. Thus, CMDA primarily considers only the aspect whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.

Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he / she / they shall have to prove it before the appropriate / competent Court to decide on the ownership or get the matter

settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.

- 8. As approved by Tamil Nadu Government in G.O.M.s.No.112 H & UD Department dated 22.06.2017 to carry out the provisions of Real Estate (Regulation & Development) Act 2016, the promoter has to advertise, Market, Book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate project or part of it, only after registering the Real Estate project with the Real Estate Regulatory Authority.
- 9. This Planning Permission is not final. The applicant has to approach the concerned Local Body for issue of Building Permit under the Local Body Act.
- 10. Applicant shall not commence construction without building approval from the Local Body concerned.
- 11. The Planning Permission issued under New Rule TNCDBR, 2019 is subject to final outcome of the W.P.(MD) No.8948 of 2019 and WMP (MD) Nos.6912 & 6913 of 2019.
- 12. The Applicant is requested to intimate the Enforcement Cell, CMDA at all the stages of construction of building viz. namely (i) Commencement of construction, (ii) Plinth level and (iii) Last Storey and apply for Completion Certificate along with the order of continuance accorded for different stages by CMDA

Yours faithfully,



Name :  
 BALARAMAN  
 BABU  
 Designation :  
 Channel  
 Assistant  
 Planner  
 Date : 01-Jul-


Name: B Babu  
 Designation: Assistant Planner  
 Date: 01 July, 2022  
 For  
 Chief Planner  
 Area Plan Unit

- Encl :**
- 1. Two copies of approved plan
  - 2. Two copies of Planning Permit

- Copy To:**
- 1. M/S. Bhaggyam Constructions Private Limited  
 GPA for Thiru.Arun Narayanaswamy alias Arun

75  
Door No. 2 Plot No. 2 Sarangapani Street,  
T. Nagar, Chennai-600017

2. The Deputy Planner,  
Enforcement Cell (South)  
CMDA, Chennai-600 008.
3. The Member Appropriate Authority  
108, Uthamar Gandhi Salai,  
Nungambakkam,  
Chennai – 600 034.
4. The Chief Engineer,  
CMWSSB,  
No. 1, Pumping Station Road,  
Chintadripet, Chennai-600 002.
5. The Commissioner of Income Tax,  
No. 108, Mahatma Gandhi Road,  
Nungambakkam, Chennai-600 034.
6. The Chairperson,  
TNRERA,  
Door No. 1A, 1st Floor,  
Gandhi Irwin Bridge Road,  
Egmore, Chennai-600 008.





**CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY**  
Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road, Egmore,  
Chennai - 600 008

Phone : 28414855 Fax: 91-044-28548416

E-mail: mscmda@tn.gov.in

Web site: www.cmdachennai.gov.in

**(Planning Permit)**  
**sec.49 of T&C.P Act 1971**

File No. : CMDA/PP/NHRB/S/0291/2022

Planning Permission No. : OL-PP/NHRB/0007/2022

Permit No. : OL-00007

Date of permit : 01-07-2022

Name of Applicant with Address : Bhaggyam Constructions Private Limited  
2, 2, Sarangapani Street, , TNagar, Chennai, -, 600017  
Mobile No. :9840266111  
Email ID :vijayalakshmi@bhaggyam.com

Date of Application : 08/06/2022

Nature of Development : Building

Site Address : Planning Permission for Building for New Construction at 18,55,Vasantha avenue,Vasantha avenue, MRC Nagar, Raja annamalaiapuram comprised in Survey No/4288/7, Survey No/4287/35 Block No. 94, Ward 173 of Mylapore Village, Mylapore-Triplicane Taluk within the limit of Greater Chennai Corporation Division 173,173

Development Charge Paid in Rs : Rs.2,27,21,000.00/- (Rs. Two Crore Twenty Seven Lakh Twenty One Thousand Only)

Receipt No. : CMDA/PP/Ch/7737/2022 Date : 11 June, 2022

Receipt No. : CMDA/PP/Ch/7837/2022 Date : 20 June, 2022

Receipt No. : CMDA/PP/Ch/7884/2022 Date : 27 June, 2022

Permission is granted to Building according to the authorised copy of the plan attached hereto and subject to the condition mentioned below.

The permit expires on 30 June, 2030 The building construction work should be completed as per plan before the expiry date. If it is not possible to complete the construction, then fresh Planning Permission Application has to be submitted for continuing the construction work. The Rules that may be currently in force at that time will be applicable.

Yours faithfully,  
Name : BALARAMAN  
BABU  
Designation : Channel  
Assistant Planner  
Date : 18-Jul-2022 15:  
45:58



for MEMBER SECRETARY



பெருநகர சென்னை மாநகராட்சி  
Greater Chennai Corporation

நகரமைப்பு பிரிவு

Town Planning Section-Works

கட்டிட அனுமதி

Building Permission

(1919 ஆம் ஆண்டின் சென்னை மாநகராட்சி சட்டம் 238 வது பிரிவின் படி.)  
(1919 MCMC Act Section 238)

கட்டிட அனுமதி எண்/ Building Plan No		கட்டிட அனுமதி எண்/Plan Submission No	
CEBA/WDCN13/00271/2022		CMDA/PP/NHRB/S/0291/2022 - 21/06/2022	
மண்டலம் / Zone	வார்ட் / Ward	அனுமதி நாள் / Approval Date	மனுப்பப்பட்ட நாள்/ Application Date
N13	N173	18/08/2022	26/07/2022
அனுமதி செய்து கொடுக்கப்பட்டவரின் பெயர் மற்றும் முகவரி / Applicant name & address		Bhaggyam Constructions Private Limited-GPA for Mr.Arun Narayanaswamy Alias Arun, Door No:2,Sarangapani Street, T.Nagar, Chennai-600017.	
சேவை வகை / Service Type		Building Permit for CMDA Approved Plan	
புவி அளவைகள் / Plot address		Door No:Old No:18, New No:55,,Block No:94,Plot No:18, Survey No:R.S.No:4287/3pt&4288/7pt, New RS:4287/35, Vasantha Avenue,M.R.C. Nagar,Raja Annamalai Puram,Mylapore, Chennai, 600028	
Building License Fees		162300	
Road cut charges - CMWSSB SEWERAGE		21400	
Road cut charges - CMWSSB, WATER		16000	
Road cut charges - TNEB		16000	
Scrutiny Fees		600	
Workers Welfare Board		225800	
மொத்த கட்டணம்/ Total (In Rs.)		442100	

Amount (In words): Rupees Four Lakh Forty Two Thousands One Hundred Only

Payment Details:

DD Number: 020509      Amount 442100      Date: 06/08/2022      Bank: CANARA BANK  
(In Rs.):

பின் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதிக்கு ஒப்பளிக்கப்பட்ட வரைபட நகலின்படி அனுமதி  
Sanctioned for Building Permit for CMDA Approved Plan Subject to Terms and Condition on Rear Side and as per  
Sanctioned plan copy.

அனுமதி கால முடிவு      17/08/2027  
Permit Valid upto      17/08/2027



Digitally Signed by K  
Sundararajan  
Date: 18-Aug-2022 (17:46:32)  
Executive Engineer (T.P.)

1. 1919 வருடத்தில சென்னை மாநகராட்சி சட்டம், பிரிவு 107 மற்றும் 243 ன் படி இக்கட்டிட அனுமதி யோசனை கட்டடம் கட்டப்பட்டாலோ அல்லது கட்டிடம் முடிவற்றாலோ, கட்டிட உரிமையாளர், கட்டிடம் முடிவற்ற 15 நாட்களுக்குள் அல்லது குடிபுகுந்த நாம், இதில் எது முன்சட்டிடி வகுக்கிறதோ, அதற்கு முன் சென்னை மாநகராட்சி ஆணையாளருக்கு தெரிவிக்கத் தவறினால் கு. 50 க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
2. இந்த சட்டம் தொடங்கிய நாளிலிருந்து சென்னை மாநகராட்சி ஆணையாளரிடமிருந்து சான்றிதழ் பெறாமல் உள்ள கட்டடப்படுக கட்டிடங்களுக்கு ஏ. 100 ரிகு மெரிப்பி எழுட வரி மதிப்பீடு செய்த கட்டிடங்களுக்கும் பொது பாதுகாக்கப்பட்ட குடிநீரும், கடிவு நீர் வசதிகளும் செய்து தருவது சட்டத்திற்கு உட்பட்டது ஆகாது என அறிவிக்கப்படுகிறது.
3. தண்ணீரை பயன்படுத்தி துய்மையாக்கும் கழிப்பிடங்களை அமைப்பது நகரத்தின் சுகாதார நலன் கருதி அடிப்படைத் தேவையானதும் மிக முக்கியமானதும் என ஆணையாளர் கருதுவதால் ஒவ்வொரு வீட்டிலும் அவை அமைக்கப்பட வேண்டுமென வற்புறுத்தப்படுகிறது. தண்ணீரைப் பயன்படுத்தி துய்மையாக்கும் கழிப்பிடத்தின் நுகர்ச்சி மலக்குழி அமைந்த வரைபடம் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதென கருதி, கழிப்பிடம் மலக்குழியிடம் மற்றும் நீர் குழாயிடம் இணைக்க மாட்டால், ஆணையாளர், சென்னை மாநகராட்சி சட்டம் 1919 ன் பிரிவு 186 படி அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் உரிமைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என அறிவிக்கப்படுகிறது.
4. அடித்தள மட்டம் கட்டிடத்தின் எல்லையை ஒட்டியுள்ள சாலை அல்லது தெருவின் மையப் பகுதியிலிருந்து 0.91 மீட்டர் உயர்த்தப்பட வேண்டும் சான்று அளிக்கப்பட்ட இடத்திற்கு அப்பால் பொது இடத்தில் ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறும் பக்கத்து வீட்டின் எல்லைக்கு அப்பாலும் ஏற்படாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். சரத்தடுப்படை, சரம் கட்டுதல் முடியாத தரை அமைக்கப்பட வேண்டும் கதவு மற்றும் சன்னல்கள் பொது இடத்தின் எல்லையை கடந்து ஆக்கிரமிப்பு செய்ய ஏதுவாக வெளியேறும் திறக்குறைய வைக்கக்கூடாது. பூங்காக்கட்டுகள் விண்ணப்பதாரர்கள் எல்லைக்குள் அமைய வேண்டும் கட்டிடம் பணிகள் நடக்கும் காலங்களில் மாநகராட்சி அலுவலர்களும் அதிகாரிகளும், பார்வையிட வாய்ப்பு உள்ளதால் மனையில் ஒப்புதல் பெற்ற வரைபடத்தின் நகலை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். உதவி செய்த பொறியாளர் மற்றும் சார்பிவை அலுவலர்கள் வரைபடம் கெடும்பொழுது காணிக்கப்பட வேண்டும்.
5. 1.2 மீட்டர் நீளம் மற்றும் 0.60 மீட்டர் குறைந்தபட்ச அகலமுள்ள பலகையில் திட்ட அனுமதி எண், நான் அனுமதிக்கப்பட்ட தளங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, நன்றாக தெரிவிப்படி மனையில் வைக்கப்படவேண்டும்.
6. கட்டிட அனுமதி வழங்கப்பட்ட பிறகு கட்டப்படும் கட்டுமானங்கள், ஒப்பளிக்கப்பட்ட வரைபடங்களிலிருந்து மாறுபடுமானால் உங்களால் செலுத்தப்பட்ட பிணைவைப்படுத்தொகை திரும்பத்தரப்பட மாட்டாது.
7. கட்டப்படும் கட்டிடத்தின் தரம் IS 486 IS 875. IS 1893 ஆகிய இந்தியகட்டிட தரக்கட்டுப்பாட்டு விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும் மற்றும் கட்டிட வரைபட அனுமதியின் பொது கொடுக்கப்பட்ட டிசைன் வரைபடத்தில் காட்டியபடி எசு குப்பிகள், காங்கிரீட் ஆகியவை கொண்டு கட்டிடம் கட்டப்பட வேண்டும்.
8. மழைநீர் சேமிப்பு அமைப்புகள் வரைபடத்தில் காட்டியபடி அமைக்கப்படாவிட்டால் கட்டிட வரைபடத்திலிருந்து மாறுபட்ட கட்டிடமாக கருதப்பட்டு விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
9. கட்டிட அனுமதி மனுதாரர் தனது மனுவில் கொடுத்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது நடைமுறை வழக்கத்திற்கு மாறானது மற்றும் மோசடியான வழிமுறை ஆகியவற்றின் யோசனை அளிக்கப்பட்டதாக இருந்தால் கட்டிட அனுமதியை மாற்றவோ முழுமையாக திரும்பப் பெறவோ, சென்னை மாநகராட்சி முனிசிபி சட்டம் 1919 (CCMC Act 1919) பிரிவு 365(4) ன் படி நடவடிக்கை எடுப்பதற்கு ஆணையாளருக்கு முழு அதிகாரம் உண்டு.
10. பெருநகர சென்னை மாநகராட்சியால் சட்ட யூழர்வனாக திட்ட அனுமதி கட்டிட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பெயரில் நில உரிமையினை உறுதிப்படுத்தவில்லை. திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு, விண்ணப்பதாரரின் விண்ணப்பத்தின் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரயப்பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா தானப்பத்திரம் பொது அதிகாரப் பத்திரம் மெஜம் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன் மூலம் முத்திகட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது. சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும் விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அதன்மேல் வேறு யாரும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக் கொள்ளலாம். இதனை முடிவு செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி பொருத்தமான அமைப்பு அல்ல.
11. மனுதாரர் இந்த கட்டிட அனுமதியில் குறிப்பிட்டுள்ள இடத்தில் கட்டிடம் கட்டுவது தொடர்பான பதிவு சான்றிதழ் கட்டாயமாக இயக்குனர் கம் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் அவர்களிடம் இருந்து பெற வேண்டும், இச்சான்றிதழ் பிரிவு 7, கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர் (வேலை வாய்ப்புமுறைப்படுத்தல் மற்றும் சேவை கட்டுப்பாடு) சட்டம் 1996 ன் படி பெற வேண்டும்.
12. இந்திய அரசு அறிவிப்பு எண் N656. நாள் 24.11.1995 ன் படி இரண்டு அடுக்கு மற்றும் அதற்கு மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் தபால் பெட்டி (Letter Delivery Box) பொருத்தப்பட வேண்டும்.